1995 மார்ச் 20]

என்னுடைய தொகுதியின் சார்பிலே, என்னுடைய தொகுதியான உத்திரமேரூரிலே பணிமனை கட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, கடந்த ஆண்டு நலத் திட்ட உதவிகளை நம்முடைய இதய தெய்வம் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் துவக்கிய நேரத்தில் அதற்கு அங்கே அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றுவிட்டது. அந்தப் பணிமனையைத் துரிதமாகக் கட்டித் தருவதற்கு ஆவன செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே.ஏ. செங்கோட்டையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அது பரிசீலனையில் இருக்கிறது. அதற்குப் பிறகு முடிவு பின்னால் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 66, திரு. மு. வெங்கடராம ரெட்டி, இருக்கையில் இல்லை, அவருக்குப் பதிலாக திரு. கே. முனிவெங்கடப்பன், மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர்.

66—

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மின் அழுத்தத்தை சீர் செய்தல்

*11906—திரு. மு. வெங்கடராம ரெட்டி :

மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தருமபுரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஊரகப் பகுதிகளில் உள்ள குறைந்த மின் அழுத்தத்தை சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா ?

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன், பொதுப்பணித்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தேன்கனிக்கோட்டையைச் சார்ந்த கிராமங்களில் மின் அழுத்த மேம்பாட்டிற்கான பணிகள் ஏற்கனவே 1992ஆம் ஆண்டில் இரண்டாவது காலாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. தற்போது இப் பகுதியில் மின் அழுத்தம் சீராக உள்ளது.

திரு. கே. முனிவெங்கடப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தர்மபுரி மாவட்டமானது நமது மாநிலத்தினுடைய

கடை கோடியில் இருக்கிறது. ஆகவே அந்த மாவட்டத்தில் சின்னஞ்சிறு கிராமங்களில் மின் அழுத்தம் குறைவாக இருக்கிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில்கூட மின் அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கிறது. நம்முடைய இதயதெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சியில் கிருஷ்ணகிரி பகுதியில் 6 கோடி ரூபாய் செலவில் 110 கே.வி. மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி நகரம், இன்னும் சில பகுதிகளில் மின் அழுத்தம் சீராக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதைப்போல பல திட்டங்களை அந்த மாவட்டத்தில் செய்வோமானால், அங்கே இருக்கின்ற வளர்ந்து வரும் தொழிற்சாலைகளுக்கு ஏதுவாக இருக்கும். ஆகவே மறுபரிசீலனை செய்து, மாண்புமிகு அமைச்சரவர்கள் அந்த மாவட்டத்திற்குப் பல திட்டங்களை அறிவிப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-25

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தேன்கனிக்கோட்டைப் பகுதியிலே பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுத்திருக்கிறோம். இந்த ஆட்சிக் காலத்திலேதான், மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் ஆட்சிக்காலத்திலேதான் பல பணிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய ஆட்சிக்காலத்திலேதான் மின் மாற்றிகளை மாற்றிக் கொடுத்து, வெளிச்சந்தையிலிருந்து தேன்கனிக்கோட்டைப் பகுதிக்கு மின்சாரம் கொடுத்துவந்தோம். அதற்குப் பின்னாலே ஒசூரிலே 50 எம்.வி.ஏ-க்கு மின்மாற்றி அமைக்கப்பட்டு, ஒசூரிலிருந்து இப்போது மின்சாரம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே அந்தப் பகுதியில் மின் அழுத்தம் இப்போது சீராக இருக்கிறது. அதுதவிர, 29-3-1993 அன்று பாலூரிலே ஒரு புதிய 110/33 கே.வி.ஏ. துணை மின் நிலையம் துவக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பணிகள் அந்தப் பகுதியிலே நிறைய புரட்சித் தலைவி அவர்கள் ஆட்சிக் காலத்திலே நடைபெற்று இருக்கிறது. கிருஷ்ணகிரி பகுதியிலே கூட ஒரு புதிய துணை மின் நிலையத்தை ஏறத்தாழ 15 கோடி ரூபாய் அளவிலே இந்த ஆண்டு துவக்கவேண்டுமென்று மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆகவே அந்த பெரிய துணை மின் நிலையம் வருகிறபோது, தர்மபுரி மாவட்டத்தில் மின் அழுத்தக்குறைவு என்பதே இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்குள் அந்தப் பணிகள் முடிவுற்று, வரும்

1995 மார்ச் 20]

ஆண்டிற்குள் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: டாக்டர் ஆ.வெ. புருஷோத்தமன்.

டாக்டர் ஆ.வெ. புருஷோத்தமன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது தர்மபுரி மாவட்டத்திற்கு சிங்காரப்பேட்டையிலிருந்து மின்சாரம் வருகிறது. அது ஒரு தூரமான பகுதியாக இருக்கிற காரணத்தால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லோ வோல்டேஜ் ஏற்படுகிறது. அதற்கு ஏதேனும் சிறப்புத்திட்டம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது தேன்கனிக்கோட்டையைப் பற்றிய கேள்வி. சிங்காரப்பேட்டையைப் பற்றிய கேள்வி அல்ல. இருந்தாலும், மொத்தத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பல பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு முதல்வர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அது தவிர தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 100 துணை மின் நிலையங்களை அமைக்கவேண்டுமென்ற ஒரு இலக்கை மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதைச் செய்யவேண்டுமென்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். ஆகவே தமிழகம் முழுவதும் மின் அழுத்தக் குறைவு இருக்கக்கூடாது என்பதுதான் மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்களுடைய உத்தரவு. அதை சிரமேற்கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆண்டு ஒரு திட்டத்தை நிறைவேற்றி, இன்னும் ஓராண்டுக் காலத்திலே-தர்மபுரி மாவட்டம் மட்டுமல்ல-தமிழகம் முழுவதும் மின் அழுத்தக்குறையே இருக்காத அளவுக்கு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி வருகிறபோது சிங்காரப்பேட்டையும் அதில் அடங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 67, திருமதி வி.ஜி. மணிமேகலை, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்.